



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,666 — FRIDAY, APRIL 30, 1954

(Published by Authority)

## PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

				PAGE					PAGE
<b>Land Settlement Notices :—</b>					<b>Land Sales by the Settlement Officers :—</b>				
Preliminary Notices	..	..	..	—	Western Province	..	..	..	—
Final Orders	..	..	..	—	Central Province	..	..	..	—
<b>Land Sales by the Government Agents :—</b>					Southern Province	..	..	..	—
Western Province	..	..	..	—	Northern Province	..	..	..	—
Central Province	..	..	..	—	Eastern Province	..	..	..	—
Southern Province	..	..	..	—	North-Western Province	..	..	..	—
Northern Province	..	..	..	—	North-Central Province	..	..	..	—
Eastern Province	..	..	..	—	Province of Uva	..	..	..	—
North-Western Province	..	..	..	688	Province of Sabaragamuwa	..	..	..	—
North-Central Province	..	..	..	—	Land Acquisition Notices	..	..	..	688
Province of Uva	..	..	..	—	Notices under the Land Development Ordinance	..	..	..	687
Province of Sabaragamuwa	..	..	..	—	Land Redemption Notices	..	..	..	688
					Miscellaneous Land Notices	..	..	..	689
					Lands under Peasant Proprietor Scheme	..	..	..	—

PART V published with this Issue contains List of Applications for Licences to ply Omnibuses or Hiring Car Services, &c.

## Land Sales by the Government Agents NORTH-WESTERN PROVINCE

L. P. 3,269.

Puttalam, No. 96—The Assistant Government Agent, Puttalam, will, on Thursday, June 17, 1954, at 10 a.m., at the Kachcheri Puttalam, put up to auction or will otherwise dispose of, the under-mentioned portions of Crown Land, in accordance with the Regulations of Government regarding land sales. Three allotments of land situated in the Kalpitiya and Mampuri Divisions of the Puttalam District.

Preliminary plan No A 1,168 Village—Kandakuli, Claimant—Crown

Lot No.	Name of Land	Name of Applicant			Description	Extent			Upset Price per Lot Rs. c.
		A	R	P		A	R	P	
1	Iochchamputimundel	Bulathsingha	Arachchige	Benedict	Coconut garden 3-5 years	..	0	1 24	200 0
2	Do.	Appuhamy	do.	do.	ditto 35 years	..	3	1 34	86 50
5	Do.	do.	do.	do.	ditto 5-13 years	..	0	1 16	175 0

Land Commissioner's Office,  
Colombo, March 15, 1954

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

## Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

Reference L P 6564/LPB/88.

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

Portions totalling in extent about 2 acres out of the lands known as (1) Land belonging to P Omis Silva, (2) Palithanegawatta, (3) Talanganwatta, (4) Naduwatta *alias* Sethawahadiwatta and (5) Gumaragewatta *alias* Sangliyegewatta, situated in the village of Hiddaruwa, Village Headman's Division of Hegalle, Bentota Walallawita Korale, Galle District; and bounded as follows—

North by Gonagal Oya,  
East by the land called Landesiyaawatta *alias* Polwatta,  
South by V. C Road,  
West by Kapu Ela.

Ref. No. J/LG/596/53.  
Colombo, April 6, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

683—J. N. B 35146-832 (4/54)

E 1

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion of the land called Godakumbureudahakella, Pinarawe Pahalakella, &c., in extent about 0 192 acres being part of lot 5 in V. P. 681, situated at Opata in Atakalan Korale, Ratnapura District, and claimed by—

- (1) S. M. Dmguramahatmaya, Handugama.
- (2) S. M. Kimmudiyanse, Opata.
- (3) G. E. Wickrama Arachchi, Opata.
- (4) S. M. Bandulahamy, Opata.
- (5) S. M. Wasanahamy, Opata.
- (6) S. M. Punchimahatmaya, Opata.
- (7) S. M. Heenmenike, Opata.
- (8) S. M. Jayawardana, Opata.
- (9) S. M. Podmahatmaya, Opata.
- (10) K. A. Kumarihamy, Opata.

Ref. No. J/LLD/598/53/LL/A 5648.  
Colombo, March 26, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. Q. 4571/J/LG/65/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Description	Preliminary plan No A 3,034. Village—Udugampola	Names of Claimants	Extent
					A R P.
1	Galawatta alias Theborunwatta	Coconut garden contains 2 thatched mud houses and 1 earth well		K. Thepanis Perera and K. Madin c/o M. M. Fernando, Katuwapitiya, Negombo, Beatrice Ranasuriya, "Greenwood", Wall Street, Kotahena, K. Maria Perera, Dandugama, Ja-ela and K. P. Perera, Kalaehya, Ja-ela	1 1 8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on June 1, 1954, at 2 30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 25, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, April 24, 1954.

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. Q. 4575/J/H/58/53

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose—

Description of the lands to be acquired:

Lot	Name of Land	Description	Preliminary plan No A 3,656. Village—Talangama North	Name of Claimants	Extent
					A R P.
1	Kotakimbulgahawatta	Coconut garden		S. H. Marikkar Bawa of Marikkar Bawa's, Ltd., Fort, Colombo, disputed by Sammie Edirisinghe of Damppe, Meegoda	0 3 36 5
2	Etambagahawatta	Bare land		S. H. Marikkar Bawa of Marikkar Bawa's, Ltd., Fort, Colombo	2 0 13 3

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Colombo Kachcheri, on June 18, 1954, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 4, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, April 24, 1954.

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.

L D 3727

HAVING been duly directed by the Minister of Lands and Land Development, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)", section 5 to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for the construction of the Murapola Ela Scheme, to wit—

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 1,492 Village—Ududeniya Madage	Name of Claimant	Extent
					A R P.
128	Kadawatta	Chena (no cultivation) contains parts of channel and bund		W. M. Mutu Banda, Ududeniya, Marassana	0 1 9

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Kandy Kachcheri, on May 29, 1954, at 10 30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kandy, April 24, 1954.

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. L 3337.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No. A 2,087. Village—Aluwihare

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
1	Muttettutenna	Garden .. ..	M. Hendrickappuhamy, M. Sivasohamy and Irine Aluwihare of Aluwihare	1	0	6.9
2	Do.	Garden contains 18 coconut trees 30 years, 15 coconut plants 2 years, 14 rubber trees 20 years, 12 kappok trees 20 years, 10 pepper vines 12 years, 15 cocoa trees 15 years, 15 plantain bushes 2 years, 25 arecanut trees 15 years, and 50 arecanut plants 2 years	do	0	1	14.2
3	Do.	Garden contains 12 coconut trees 30 years, 21 coconut plants 2 years, 14 rubber trees 20 years, 8 kappok trees 25 years, 12 kappok plants 2 years, 6 cocoa trees 15 years, 2 pepper vines 15 years, 7 arecanut trees 15 years, 50 arecanut plants 3 years, 7 plantain bushes and 7 krotten trees 1 year	P. E. M. K. Sahul Hameed of Aluwihare	0	1	6.9
Total ..				1	2	28.0

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Kachcheri, Matale, on June 10, 1954, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 3, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Matale, April 23, 1954.

A. SAVUNDRANAYAGAM,  
Additional Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LP. 6141

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—Acquisition of land for Labuduwa Farm.

Description of the land to be acquired.

Preliminary plan No. A 1,408. Village—Totagoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
1	Weralugahawatta alias Tunmanhandiyewatta alias Waturegederawatta	Coconut garden contains coconut and jak trees 60 years and 5 permanent buildings, 1 temporary cattle shed, 1 masonry well and 1 well and 2 houses	Miss S. H. A. Kuhafa, 53, Leyn Baan Street, Fort Galle, K. G. Nonahamy and H. Jane, both of Totagoda, Galle, W. K. Aron Victor de Silva of Akmeemana, Mrs. Annie Florence Gurusinghe of Akmeemana, W. Theberis of Kapuhempola, Galle, W. Willam Appu of Kapuhempola, Galle, Mrs. W. Regina Kapuhempola, Galle, B. John Singho of Navinna, Kitulamptiya, Galle, M. G. Hinnahamy, Ihalagoda, Akmeemana, Y. G. Johannahamy, c/o Madola Punchmahatayas' boutique, Ihalagoda, Akmeemana, K. G. Nonahamy, Kandakodipila, Akmeemana, B. Rosahamy, 234, Green Market, Galle, D. Maginona, Welwatta, Galle, K. G. Sallie Nona, Labuduwa, Galle, K. G. Lucyhamy, Labuduwa, Galle, K. G. Callinchohamy, Galketiyyawalawatta, Kitulamptiya, Galle, G. W. Pulundasa, Welwatta, Galle, G. Amlin, New Road, 10/120, Galle, K. G. Jane Nona, Wedikkaragewatta, Denepitiya, Warakapitiya, D. Podihamme, Welwatta, Galle, K. G. Rosalin, Sanchiarachchigewatta, Mihindumawatta, Maradana, K. G. Leelawathie, 19/1, Bellantara Road, Nekape, K. G. Hinnona, Godagederawatta, Akmeemana, K. Sopinona, Kumaragewatta, Akmeemana, P. V. Francis, Fish Market, Galle, K. K. Peter, Wadugewatta, Akmeemana, M. S. A. Kuhafa of 53, Leyn Baan Street, Fort, Galle	6	1	31.4
Total				6	1	31.4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Galle Kachcheri, on June 14, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 7, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. Only the claims of those who have already sent written claims on or before June 7, 1954, will be entertained at the inquiry.

The Kachcheri,  
Galle, April 24, 1954.

C. VISWASAM,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LB. 2148—J/LG/2693.

I, A. T. Mahinda Silva, Additional Assistant Government Agent of the Matara District, hereby give notice, under sub-section (1) of section (7) of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Preliminary plan No. A 1,532.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Danpittenna	Coconut garden contains 9 coconut trees 40 years, 1 arecanut tree 4 years, 14 plants 1 year, 1 mango and ketakala trees 40 years, 40 arecanut trees 5-15 years, and 1 orange tree 12 years	Amarasinghe Kankanamge Punchihamy and Alshapperunage Don Andiris, both of Urugamuwa West, Radampola	0	0	20 4
Total				0	0	20 4

The above land is situated at Urugamuwa West Village in Wellaboda Pattuwa and Four Gravets, Matara District, Southern Province

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on May 31, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 23, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Matara, April 23, 1954

A. T. MAHINDA SILVA,  
Additional Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LB 2167—J/LG/2934.

I, A. T. Mahinda Silva, Additional Assistant Government Agent of the Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Preliminary plan No. A 1,517.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Kompannewatta alias Hena	Garden contains 1 coconut tree 50 years	C. A. Edwin Silva and C. A. Ariyatallaka, both of Kadaweediya, Matara	0	0	2 35
Total				0	0	2 35

The above land is situated at Tuduwu Village, in Wellaboda Pattuwa and Four Gravets, Matara District Southern Province

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Matara Kachcheri, on June 9, 1954, at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 1, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Matara, April 23, 1954.

A. T. MAHINDA SILVA,  
Additional Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LB 2165—J/LG/2942

I, A. T. Mahinda Silva, Additional Assistant Government Agent of the Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose :—

Description of the lands to be acquired :

Preliminary Plan No. A 1,537

Lot	Name of Land	Description of Land	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Galgodehena	Garden contains 4 coconut trees and 4 jak trees 30 years	P. M. K. Harmanis de Silva, retired V. H., Wewa Thalagoda, Kekanadura	0	0	18·1
2	Pahala Etiyandeniya	Paddy field	Eriwerewe Ranasin Hewage Edwin, Eriwerewe Ranasin Hewage Daniel, Eriwerewe Ranasin Hewage Maginona, Eriwerewe Ranasin Hewage Alice, Eriwerewe Ranasin Hewage Julyancho, Eriwerewe Ranasin Hewage Sardiell, Eriwerewe Ranasin Hewage Rosa, Eriwerewe Ranasin Hewage Endoris, Eriwerewe Ranasin Hewage Amaris Appu and Marambe Hewage Dams, all of Wehelgoda, Dondra	0	0	6 6
3	Ihala Etiyandeniya	Paddy field	Eriwerewe Ranasin Hewage Amaris Appu, D. D. Uparis, D. D. David, D. D. Charis, D. D. Podinona, K. M. Tally, all of Wehelgoda, Dondra and Dewundara Sirmiwasa Thero, Trustee of Dewundara Rajamaha Vihara, Dondra	0	0	6 1
4	Behmulana	Paddy field	E. R. H. Pemadasa of Kumbalgama, Dondra	0	0	1 5
5	Do.	do	do	0	0	0 2
6	Wamparagahahena	Coconut garden contains 3 coconut trees 30 years	D. Abeyanaha, H. Abeyanaha and Priyadasa Abeyanaha, all of Wewa Thalagama, Dondra	0	0	0 9
Total				0	0	33 4

Lots 1, 5 and 6 in P. P. A 1,537 (shown above) are situated at Wewa Thalagoda village in Wellaboda Pattuwa and Four Gravets, Matara District, Southern Province.

Lots 2, 3 and 4 in P. P. A 1,537 (shown above) are situated at Wehelgoda village in Wellaboda Pattuwa and Four Gravets, Matara District, Southern Province.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri on June 7, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 30, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Matara, April 23, 1954.

A. T. MAHINDA SILVA,  
Additional Assistant Government Agent

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LR. 1336

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired :

Supplementary No. 1 to final village plan No. 1,037 Village—Hinguruwola

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A. R.	P.
48	Dunguluwage Panguwa	Paddy field	Wannihamigo Tikirimenika of Hinguruwola	0 0	1 32
49	Kohombagahakumbua	do.	W M Punchirala No 2, Elakagama Colony, Ipalo-gama	0 0	1 46
50	Do.	do.	Kiralago Kalumenika of Hinguruwola	0 0	18 56

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Andiyagala Circuit Bungalow, on May 28, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 21, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Anuradhapura, April 26, 1954.

B H DE ZOYSA,  
Assistant Government Agent

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LR. 1216

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Supplementary No. 1 to final village plan No. 529 Village—Sangattewa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A. R.	P.
28	Landukele	Chena contains 6 coconut plants 1 year	Nagamuwage Don David Appuhamy of Sangot-tewa, Maha Illuppallana	0 2	0 1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at D. R. O's Office, Kunchikulama, on May 28, 1954, at 2 30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 21, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Anuradhapura, April 26, 1954.

B H DE ZOYSA,  
Assistant Government Agent.

## Notices under the Land Development Ordinance

## NOTIFICATION OF A LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the District Land Officer, Kurunegala, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 10 a.m. on May 26, 1954, at the Kurunegala Kachcheri to select persons to receive grants for the Crown Lands, particulars of which are given below.

2 The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, North-Western Province, Kurunegala.

Colombo, April 26, 1954

A C L ABAYESUNDERE,  
Assistant Land Commissioner.

## Particulars of Land to be dealt with

L O's No.	Plan and Village	Lot No.	Name of Permit-holder or Applicant	A. R. P.
LRO/APL 2248	Supplement No 2 to F V P 2,053, Dunukadeniya	126	Wijesinghe Rajapaksa Aratchige Martin Singho, Welipennagahamulla, Nattandiya	5 0 14
LRO/APL 298	Supplement No 1 to F V P 269, Luhiriyagama	29	Pohorambage Dawith Singho Perera, Lihiriyagama, Sandalankawa	5 2 9
LRO/APL 1986	Supplement No 1 to F V P 1,498, Kalundegedara	38	Lekamalage Kiri Banda, Mahapitiya, Potuhera	0 2 1
LRO/APL 1954	Supplement No 1 to F. V. P 10, Dalupatmulla	15	Basu Lebbe Mohammadu Lebbe, Horombawa, Narammala	0 2 0
LRO/APL 794	Supplement No 1 to F V. P 212, Etampola	32	Wasala Mudiyanseleage Pinchi Banda, Etampola, Narammala	5 0 17
LRO/APL 2847	P. P. A 974, Hambare	1 and 2	Weesinghe Mudiyanseleage Mudalihamy, Hambare, Uhumya	0 2 6
LRO/APL 264	Supplement No. 2 to F. V. P. 457, Nugawela	152, 153, 154, 155, 156, 157 and 158	Wijayaweera Kankanamalage Elbin Singho, Alawwa	14 0 10
LRO/APL 2722	P. P. A. 1,002, Mapegomuwa	1	T. M. Kalu Banda, Mapegomuwa, Maspota	7 0 21
LRO/APL 716	Supplement No. 1 to F V. P 72, Wakkunuwela	18	A M Punchi Menika, Wakkunuwela, Horombawa	3 1 38
LRO/APL 1042	P. P. A. 991, Mawatta	1, 2 and 3	Atapattu Mudiyanseleage Punchi Nilame, Ahugoda, Potuhera	6 2 18
LRO/APL 2395	Supplement No 1 to F. V. P 1,136, Kandepola	26	Mrs Weerasekera Mudiyanseleage Podi Menika, Buluwela, Kurunegala	4 1 36
LRO/APL 2003	P. P. A. 1,077, Gettuwana (part)	1	Mutuneyake Durayalage Bandiya, C/o Gettuwana School, Kurunegala	0 3 24
LRO/APL 2635	Supplement No 1 to F V P 930, Pahala Inguruwatta	20 and 21	Dingiri Banda Herath, Haggamuwa, Kuliyaipitiya	6 2 39
LRO/APL 2167	P. P. A. 1,026, Delgolla	1	Mmhane Arachchige Gunasekera Appuhamy, Delgolla, Polgahawela	5 2 23
LRO/APL 1881	Supplement No 2 to F. V. P. 350, Elibichchiya	113	Jayakodi Arachchilage Gunasekera, Elibichchiya, Pannala	2 0 20

L C's No	Plan and Village	Lot No	Name of Permit-holder or Applicant	A. B. P.
LRO/APL 2355	P P A. 975, Yantampola	1 and 2	Rajaguru Mudiyanseelage Dingiri Banda	3 0 30
LRO/APL 769	Combined Supplement No 1 to F. V. PP. 946 and 947	1 to 7 and 8	Mutugal Podi Durayalage Poola, Pottewela, Wewagedera	1 3 22
LRO/APL 3099	Supplement No 1 to F. V. P. 466, Mabopitiya	68, 69, 70, 71	Dassanayake Mudiyanseelage Kirimudiyanse, Mabopitiya, Alawwa	2 3 3
LRO/APL 769A	Supplement No. 1 to F. V. P. 956, Galgomulla	11	Mutugal Pedidurayalage Poola, Pottewela, Wewagama, Kurunegala	2 0 33
LRO/APL 4720	P. P. A. 1,082, Bamunapota	1	S. B. Mudiyanseelage Kiri Banda, Bamunapota, Wellawa	0 3 22
LRO/APL 1513	P. P. A. 1,021, Kudakandegama	1 and 2	Dewatapijalage Balayalage Pini, Mahakandegama, Wellawa	2 0 22
LRO/APL 5003	P. P. A. 1,078, Attanapitiya	1	P. E. Gunadasa, "Jayasiri Stores", Dambokka, Potuhera	0 0 35
LRO/APL 5272	P. P. A. 987, Godigomuwa	1	Rajapaksa Mudiyanseelage Appuhamy, Kopigolla, Godigomuwa, Polgahawela	1 0 3
LRO/APL 1442	Supplement No. 1 to F. V. P. 1,145, Mipitiya	225	Edirisinghe Mudiyanseelage Dingiri Banda, Meepitiya, Dodangaslanda	2 0 24
LRO/APL 1692	P. P. A. 1,038, Hanwella Pahala	1 and 2	Herath Mudiyanseelage Kiri Mudiyanse, Mabopitiya, Alawwa	1 3 20
LRO/APL 639	Supplement No. 3 to F. V. P. 457, Nugawela	159 and 160	Appuhamy Achohilage Punchappuhamy, Nugawela, Alawwa	3 2 21
LRO/APL 3948	P. P. A. 998, Wattegedera	1	M. D. Singa, Wattegedera, Meddegama, Kurunegala	3 3 12
LRO/APL 3036	P. P. A. 1,045, Beddegama	1	Rajaguru Mudiyanseelage Monikhamy, Baddegama, Narammala	2 0 16
LRO/APL 846	P. P. A. 1,042, Makuloluwa	1	Wijesinghe Arachchige Pina, Makuloluwa, Wadakada, Polgahawela	0 2 30
LRO/APL 1513	P. P. A. 1,012, Adukkanowatuwaya	1	Dewatapijalage Balayalage Pini, Mahakandegama, Wellawa	2 0 13
LRO/APL 1028	P. P. A. 1,047, Meddegama	1	J. P. Ponna, Meddegama, Wellawa	0 2 30
LRO/APL 899	P. P. A. 1,007, Talatuango	1, 2, 3	Dingirilage Sirimathe, Wattogama, Wellawa	6 1 38
LRO/APL 4924	P. P. A. 1,030, Ambahera	1 and 2	Mrs. S. K. W. K. M. Lokukumarhamy, Ambahera, Uhumya	1 1 14
LRO/APL 769	Supplement No. 3 to F. V. P. 952, Pottewela	33	M. P. Poola, Pottewela, Wewagama, Kuliyaipitiya	1 2 26
LRO/APL 2980	P. P. A. 999, Tittawella	1	Gedriweda Durayalage Horatala, Tittawella, Kurunegala	1 0 8
LRO/APL 2174	P. P. A. 1,001, Rangama	1 and 2	B. M. Kalu Banda, Rangama, Wellawa	1 2 5
LRO/APL 3993	P. P. A. 1,087, Alakolademya	1	M. P. Tikira, Alakolademya, Kurunegala	2 0 10
LRO/APL 2908	P. P. A. 1,093, Hiripatwella	1	W. M. Punchirala, Hiripatwella, Wadakada	3 3 16
LRO/APL 1581	P. P. A. 1,120, Dahanekgama	1	Mahakammala Mulaachari Muhandiramalage Punchi Naide, Meewewa, Narammala	1 1 35
LRO/APL 4930	P. P. A. 1,102, Ambahera	1, 2, 3, 4, 5 and 6	W. M. Simon Appu, Ambahera, Uhumya	1 0 22
LRO/APL 5003	Supplement No. 1 to F. V. P. 1,012, Kurunepola	31	P. E. Gunadasa, Jayasiri Stores, Dambokka, Potuhera	0 2 4
LRO/APL 4564	Combined Supplement No. 1 to F. V. P. P. 983, 984 and 985, Weralugama, Ihala Kalugamuwa and Hapugammana	38, 39, 40, 104, 105 and 135	J. A. Amurthaweera, 1, 8th Lane, Etul Kotte, Kotte	32 2 7

LRO/APL 2,525  
**NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT  
A PERSON TO RECEIVE A GRANT**

NOTICE is hereby given that the Government agent, Southern Province, Galle, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 11 a.m., on Tuesday, June 8, 1954, at the Kachcheri, Galle, to select a person to receive a grant for the Crown land, the particulars of which are given below.

2 The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance of 1942, and by the regulation 3 of the Land Redemption Regulations 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Southern Province, Galle.

A. C. L. ABEYESUNDERE,  
Assistant Land Commissioner

Colombo, April 22, 1954

**Particulars of the lands referred to above**

Preliminary plan No. A 1,330 Village—Liyangoda,  
Talpe Pattuwa Korale

Lot No	Name of Permit-holder or Applicant	Extent A. B. P.
1	Mrs. Sangamitta Perera Ekanayaka Goonesekara.	0 3 38

## Land Redemption Notices

L. D.—B 49/50.

LW 3835.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Panchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 27, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**Schedule**

Preliminary plan No. A 283 Village—Bandarawela Town

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. B. P.
1	Ulpothe Kumbura, part of assessment No. 79, Pansala Road	Paddy field and vegetables	Mrs. D. C. Rajapaksa of Bandarawela	0 1 19.87
Total ..				0 1 19.87

L. D.—B 49/50

LW 3835.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, A. I. Mohideen, Assistant Government Agent of the Badulla District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
  - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kachchori, Badulla, on June 12, 1954, at 10 a.m., and
  - (b) notify to me in writing on or before June 5, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Badulla, April 2, 1954.

A. I. MOHIDEEN,  
Assistant Government Agent.**Schedule**

Preliminary plan No. A 283. Village—Bandarawela Town

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R. P.
1	Ulpothe Kumbura, part of assessment No. 79, Pansala Road	Paddy field and vegetables	Mrs D. C. Rajapaksa, of 53, Pansala Road, Bandarawela	0 1 19 87

**Miscellaneous Land Notices**

No LJ 298

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that the Co-operative Agricultural Production and Sales Society, Kandapola, has applied for a lease of about  $\frac{1}{2}$  acre of Crown land from lot 3 in P. P. 7,638, situated in Kandapola, Gravots Division in Walapane D. R. O's Division, Nuwara Eliya District, for the construction of an office, godown and a garage thereon.

2 The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term · 10 years ;
- (b) Rent · Rs 2 50 per annum ,
- (c) The lessee shall, within one year from the commencement of the lease, erect an office, a godown and a garage on the land to the satisfaction of the Assistant Government Agent, Nuwara Eliya ;
- (d) The lessee shall use the land as a site for an office, godown and a garage and for no other purpose.

3 The lease will be given unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

J. J. RAJANAYAGAM,  
Assistant Land Commissioner,  
for Land Commissioner.

Colombo, April 30, 1954

No LS 3227

**NOTIFICATION UNDER REGULATIONS 21 (2)  
OF THE CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs A. W. Silva, E. M. Mudiyanse, P. B. Weerasekera, W. B. M. Piyadasa and W. B. M. Tikiri Banda of Kahatitlagama—trustees of the Rural Development Society, Kahatitlagama—have applied for a lease of a piece of Crown land about half an acre in extent from lot 15 in F. V. P. 2881, situated in Tammanagama, Kurunegala District, for the purpose of erecting a meeting hall thereon and for use as a play ground.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term : 5 years ;
- (b) Rent Re 1 per annum ;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease erect on the land a meeting hall to the satisfaction of the Government Agent, North-Western Province ;
- (d) The lessees shall use the land as a site for a meeting hall and play ground and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

J. J. RAJANAYAGAM,  
Assistant Land Commissioner,  
for Land Commissioner

Colombo, April 30, 1954.

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

LJ 345.

NOTICE is hereby given that the Rev. Father A. S. Singarayar O.M.I., General Manager, Roman Catholic Schools, Jaffna, has applied on behalf of the Bishop of Jaffna, for a lease of a piece of Crown land, about 2 acres in extent, situated at Melmchumunai, Karampan Village Headman's area, Islands Division, Jaffna District for J. Melmchumunai T. M. (R. C.) New School.

2. The land is bounded as follows —

- On the North—Lands given under L. D. O. to fishermen,
- On the East—V. C. road,
- On the south and west—Crown land,

and is available. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others —

- (a) Term · 30 years, with an option of renewal for a further term of 30 years ,
- (b) Rent · Re 1 per annum ,
- (c) The lessee shall, within two years from the commencement of the lease, erect the school buildings to the satisfaction of the Government Agent, Northern Province ;
- (d) The lessee shall use the land for a school and matters attendant thereto and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

J. J. RAJANAYAGAM,  
Assistant Land Commissioner,  
for Land Commissioner

Colombo, April 30, 1954

LJ. 33

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that the Pannagam Co-operative Stores Society, Ltd., has applied for the lease of 30 porches of Crown land from lot 6 in P. P. 6209, situated in the V. H.'s Division of Chulipuram, Valigamam West Division, Jaffna District, for the construction of a Co-operative Store thereon.

2 The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term · 10 years ,
- (b) Rent · Rs 45 per annum ;
- (c) The lessee shall, within one year from the commencement of the lease, erect a permanent building to serve as a store on the land to the satisfaction of the Government Agent, Northern Province ;
- (d) The lessee shall use the land for a permanent Co-operative Store building and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six months from the date hereof

J. J. RAJANAYAGAM,  
Assistant Land Commissioner,  
for Land Commissioner.

Colombo, April 30, 1954

### ආණ්ඩුවේ ඉඩම් විකිණීම හෝ බදුදීම සඳහා දන්වීමයි

නො අර් 2 3269.

අයිතිකරු : රජය.

පුත්තලම නො 96.—පුත්තලම දිසාවේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තුමන් විසින් මෙහි පහත සඳහන්වන රජය සන්තක බිම් කැබලි රජයේ නියෝගවලට ප්‍රකාරයට වම් 1954 අප්‍රේල් මස 17 වෙනි මුහුණපත්තිය දුර්වලතාව 10ට පුත්තලම කවච්චියේදී විකුණනු ලැබේ.

ඉල්ලුම්කරු බුලත්සිංහ ආරච්චිගේ බෙනහික්ට අප්‍රසාම් මයා විස්තරය පොල් ඉඩම, වයස අවුරුදු 35

ප්‍රමාණය. අ 3, රු 1, ප 34.

ලංසය රුපියල් 86 50යි.

පුත්තලම දිස්ත්‍රික්කයේ කල්පිටිය හා මාමපුරි කොට්ඨාශයේ කන්ඩකුලි ගමේ පිහිටා තිබෙන පහත විස්තර වන බිම් කැබලි තුන —

බිම්කවචය : 5.

ඉඩමේ නම ඉච්චම්පිටිඉක්කුන්ඩල්

ආදායම් පාලක කොට්ඨාශය කල්පිටිය

අයිතිකරු රජය

ඉල්ලුම්කරු බුලත්සිංහ ආරච්චිගේ බෙනහික්ට අප්‍රසාම් මයා.

විස්තරය පොල් ඉඩම, වයස අවුරුදු 5-13

ප්‍රමාණය. අ 0, රු 1, ප 16

ලංසය රුපියල් 175යි.

සැලැස්මේ අංකය පි 5 ඒ 1,168 ගම—කන්ඩකුලි

බිම්කවචය : 1.

ඉඩමේ නම. ඉච්චම්පිටිඉක්කුන්ඩල්.

ආදායම් පාලක කොට්ඨාශය : කල්පිටිය.

අයිතිකරු රජය

ඉල්ලුම්කරු බුලත්සිංහ ආරච්චිගේ බෙනහික්ට අප්‍රසාම් මයා.

විස්තරය පොල් ඉඩම, වයස අවුරුදු 3-5

ප්‍රමාණය අ 0, රු 1, ප 24.

ලංසය රුපියල් 200යි

බිම්කවචය . 2.

ඉඩමේ නම ඉච්චම්පිටිඉක්කුන්ඩල්.

ආදායම් පාලක කොට්ඨාශය : කල්පිටිය

ඊ කේ ආර් අසරප්පා ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

වම් 1954 ක්වු මාර්තු මස 15 වැනි දින ඉඩම් කොමසාරිස්තුමාගේ කායඝාලය, කොළඹ 1.

### ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්වීමයි

සම්බන්ධ අංකය ජේ/අර් 2/596/53—අර් පි. බී/88

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

රත්නපුර දිස්ත්‍රික්කයේ අටකලන් කෝරලේ ඕපාත පිහිටි නො වි පි. 681 දරන ඒලානේ ලොටි නො 5 හේ කොටසක්වන අක්කර 0 102 පමණ විශාල කොටසක්වන ගොඩකුඹුරේ උඩතැට්ලේ පිහිටි පහලලකැල්ල යන කුඹුරින් කොටසක්, එයට අයිතිකම් කියන්නේ —

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

- (1) ඇස් ඇම් ඩිංගිපිටිහත්මයා, හදුගම; (2) ඇස් ඇම් කීරි මුදියන්සෙ, ඕපාත, (3) ජී ආර් ඩීකුමාරවිච්චි, ඕපාත, (4) ඇස් ඇම් බන්දුලහාමි, ඕපාත, (5) ඇස් ඇම් වාසනාහාමි, ඕපාත, (6) ඇස් ඇම් පුංචිමහත්මයා, ඕපාත, (7) ඇස් ඇම් හීන්මැණිකෙ, ඕපාත, (8) ඇස් ඇම් ජයවර්ධන, ඕපාත, (9) ඇස් ඇම් පොතිමහත්මයා, ඕපාත, (10) කේ ඒ කුමාරිහාමි, ඕපාත

ශාස්ත්‍ර දිස්ත්‍රික්කයේ බෙන්තොට වලල්ලාමිටි කෝරලේ හැගල්ල ගම්මුලාදැනි කොටසේ, හිද්දැරුව නමැති ගමෙහි පිහිටි (1) පි ඕම්ස් සිල්වාට අයිති ඉඩම, (2) පලිතන්ගෙවත්ත, (3) තලන්ගත්වත්ත, (4) නාදුවත්ත නොහොත් සෙනවහදිවත්ත, (5) හිමරගෙවත්ත නොහොත් සන්තිලියගෙවත්ත නමැති ඉඩම්වලින් එකතුව අක්කර 2 ක් පමණ බිම් ප්‍රමාණය ඇති කොටස, එහි මෙයයි —

පි බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

නො ජේ/අර් 2/598/53/අර් 2/5648

වම් 1954 ක්වු මාර්තු මස 26 වැනි දින කොළඹදීය

අංකය. කිව 4575/ජේ/එච්/58/58

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

- උතුරට හේනගල් මය,
- නැගෙනහිරට ලන්දේසියවත්ත නොහොත් පොල්වත්ත නමැති ඉඩම,
- දකුණට ගම්සහා පාර,
- බස්නාහිරට කැපු ඇල

පි බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

1954 ක්වු අප්‍රේල් මස 6 වැනි දින කොළඹදීය.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික ඒලාන් නො ඒ 3,656 ගම—තලන්ගම උතුර

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරන ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

- කැබැල්ල 1.
- ඉඩමේ නම කොටකිඹුල්ලගවත්ත
- විස්තර පොල් ඉඩම.
- අයිතිකම් කියන්නේ ඇස් එච් මරික්කබාව, සීමාසහිත මරික්ක බාවාස්, කොටුව, කොළඹ.
- ආරුචුල්ලකරු සෑම් එදිරිසිංහ, දම්පෙ, මිගොඩ
- ප්‍රමාණය අ 0, රු 3, ප 36 5



කැබැල්ල 2

ඉඩමේ නම ඇටබහවත්ත

විස්තර මුඩුබිම

අයිතිකම් කියන්නා ඇස් මරික්කබාවා, සිමාසහිත මරික්ක බාවාස්, කොටුව, කොළඹ

ප්‍රමාණය අ 2, රූ 0, ප 133

ඉහත සඳහන් ඉඩමට අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ජුනි මස 18 වැනි දින පූර්වභාව 930 වේලාවට කොළඹ කම්බේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද වම් 1954ක්වූ ජුනි මස 4 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලකින්න දැනුම්දිය යුතුයි

ඒ සෙන්ටි වි විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ අප්‍රේල් මස 24 වැනි දින කොළඹ කම්බේරියේදීය

අංකය කී 4571/පේ/ඇල් පී/65/53.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේවූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමු

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික පැලැන් නො ඒ 3,634 ගම—උඩුගම්පොල

කැබැල්ල : 1

ඉඩමේ නම ගලවත්ත නොහොත් තැබැරුම්වත්ත.

විස්තර අතු සෙවිලි කළ මැරියෙන් තනාපු ගෙවල් 2ක් සහ ලීදක් ඇති පොල් ඉඩම

අයිතිකම් කියන්නෝ කේ මැවිලිත් සහ කේ තෙපානිස් පෙරේරා, ඇම් ඇම් ප්‍රනාන්දු හාදේ, කටුවපිටිය, මිගමුව, බියවිටිස් රණසූරිය, 'ත්‍රිත්‍රිබුඩි', ටෝල් ස්ටීරිට්, කොටහේන, කේ මරිය පෙරේරා, දඹුගම, ජාඇල, සහ කේ පී පෙරේරා කලඑලිය, ජාඇල

ප්‍රමාණය අ 1, රූ 1 ප 8

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ජුනි මස 1 වැනි දින අපරභාව 230 වේලාවට කොළඹ කම්බේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද වම් 1954ක්වූ මැයි මස 25 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලකින්න දැනුම්දිය යුතුයි

ඒ සෙන්ටි වි විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ අප්‍රේල් මස 24 වැනි දින කොළඹ කම්බේරියේදීය

අංකය ඇල් කී 3727

ආණ්ඩුවේ කටයුත්තකට ඒ නම්—මුරපොල ඇල සෑදීම පිණිස මෙහි පහත සඳහන්වෙන ඉඩම ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස '203 පරිවේෂ්ඨයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ' පස්වෙනි කාණ්ඩයේ කරනිමෙන පංගාර්තුචල ප්‍රකාරයට ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ ඒ ඉඩම නම් —

සිතියමේ නො ඒ 1,492 ගම—උඩුදෙණිය මහියේ

කැබැල්ල 128.

ඉඩමේ නම කඩවත්ත

විස්තර හේනා වැවිලිකර නැත ඇලේ සහ ඉවුරේ කොටස්වලින් යුක්තය

E 2

අයිතිකම් කියන්නා බඩලිච් ඇම්. මුතුබණ්ඩා, උඩුදෙණිය, මාරස්සන

ප්‍රමාණය. අ 0, රූ 1, ප 9

එබැවින් ඉඩම අයිතිකර ගැනීමට ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදුජනාධිපතිවරයාට දනගැන්වීම සඳහා හයවෙනි වගන්තියේ ඕනෑකර තිබෙන හැටියට මෙයින් දැනුම් දෙමි.

ඉහතකී ඉඩමට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනම තමුන්ම නොහොත් තමුන් වෙනුවට ක්‍රියාකරණ අය වම් 1954ක්වූ මැයි මස 29වෙනි දින පෙරවරු 1030 කනිසමට මහනුවර කම්බේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොස අන්දමේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නා වා සහ මෙම ඉඩම වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ තමුන්ගේ අයිතිකමේ තොරතුරුත් කියාසිටින්නට ඕනෑ බව මෙයින් දනගන යුතුයි

ඊරේ රසිච්, මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ අප්‍රේල් මස 25 වැනි දින මහනුවර කම්බේරියේදීය

අංකය ඇල් 3337.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේවූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමවල විස්තර —

මූලික සිතියමේ නො ඒ 2,087 ගම—අලුවිහාරේ

කැබැල්ල : 1.

ඉඩමේ නම මුත්තෙව්වුගැන්න.

විස්තර වත්ත

අයිතිකම් කියන්නෝ අලුවිහාරේ පදිංචි ඇම් හොන්දිරික් අප්පු, ඇම් සියසේහාමි සහ අයිරිත් අලුවිහාර

ප්‍රමාණය අ 1, රූ 0, ප 69

කැබැල්ල : 2

ඉඩමේ නම මුත්තෙව්වුගැන්න

විස්තර අවුරුදු 30ක් ඇති පොල් ගස් 18යි, අවුරුදු 2ක් ඇති පොල් පැල 15යි අවුරුදු 20ක් ඇති රබර් ගස් 14යි, අවුරුදු 20ක් ඇති පුළුන් ගස් 12යි, අවුරුදු 12ක් ඇති ගම්මිරිස් වැල් 10යි, අවුරුදු 15ක් ඇති කොකෝවා ගස් 15යි, අවුරුදු 2ක් ඇති කෙසෙල් පඳුරු 15යි, අවුරුදු 15ක් ඇති පුළුන් ගස් 25යි, සහ අවුරුදු 2ක් ඇති පුළුන් පැල 50ක් සහිත ඉඩම

අයිතිකම් කියන්නෝ අලුවිහාරේ පදිංචි ඇම් හොන්දිරික් අප්පු, ඇම් සියසේහාමි සහ අයිරිත් අලුවිහාර

ප්‍රමාණය අ 0, රූ 1, ප 142

කැබැල්ල : 3.

ඉඩමේ නම මුත්තෙව්වුගැන්න

විස්තර අවුරුදු 30ක් ඇති පොල් ගස් 12යි, අවුරුදු 2ක් ඇති පොල් පැල 21යි, අවුරුදු 20ක් ඇති රබර් ගස් 14යි, අවුරුදු 25ක් ඇති පුළුන් ගස් 8යි, අවුරුදු 2ක් ඇති පුළුන් පැල 12යි, අවුරුදු 15ක් ඇති කොකෝවා ගස් 6යි, අවුරුදු 15ක් ඇති ගම්මිරිස් වැල් 2යි, අවුරුදු 15ක් ඇති පුළුන් ගස් 7යි, අවුරුදු 3ක් ඇති පුළුන් පැල 50යි, කෙසෙල් පඳුරු 7යි, සහ අවුරුදු 1ක් ඇති ජාපාල ගස් 7ක් සහිත වත්ත

අයිතිකම් කියන්නා අලුවිහාරේ පදිංචි පී ඊ ඇම් කේ සාමුල් ගමිච්චි

ප්‍රමාණය අ 0, රූ 1, ප 69

එකතුව. අ. 1, රූ. 2, ප 28.

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954 වූ ජුනි මස 10 වෙනි දින පෙරවරු 10 වේ වේලාවට මාතලේ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1954 වූ ජුනි මස 3 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි

ඒ සම්බන්ධයෙන්,  
මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා  
වම් 1954 වූ අප්‍රේල් මස 23 වෙනි දින  
මාතලේ කවිචේරියේදීය.

නම්වරය : ඇල් පී 6141.

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබා ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 වූ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී යටිම ලබුණේ ආදායී ගොවිපල සඳහා

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මූලික සිතියමේ නම්වරය ඒ 1,408 ගම—නොටගොඩ

කැබැල්ල : 1.

ඉඩමේ නම වෙරළගහවත්ත යන තුන්මත් හන්දියෙවත්ත නොහොත් වතුරෙගෙදරවත්ත

විස්තරය : පොල් ඉඩමෙහි අවුරුදු 60 ක් වූ පොල් සහ කොස් ගස්ද, සර්ප ගොඩනැගිලි 5 ක්ද, තාවකාලික ගවමඩුවක්ද, බැමිමෙන් බදිනලද ලීදක් සහ තාවකාලික ගෙවල් දෙකක් තිබේ

අයිතිකම් කියන්නන් : ගාල්ලේ, කොටුවේ නො 53, ලෝන් බාන් පීදියේ " ඇස් එච් ඒ කුසානා මහත්මිය සහ ගාල්ලේ, නොටගොඩ, කේ. ජී නොනහාමි සහ එච් ජේන් යන මහත්මන්, අක්මිමන, බබ්ලිමි කේ ආරොන් වික්ටර් ද සිල්වා, අක්මිමන, ඇනී ඒප්පරන්ස් ගුරුසිංහ මහත්මිය, ගාල්ලේ, කපුතෙම්පොල, බබ්ලිමි තෙබෙට්ස්, බබ්ලිමි විලියම් අප්පු සහ බබ්ලිමි රෙජිනා මහත්මිය, ගාල්ලේ, කිතුලම්පිටියේ, නාවින්නේ, කී ජේන් සිකේසු, අක්මිමන, ඉහළ ගොඩ, ඇම් ජී හිත්තිහාමි මහත්මිය, අක්මිමන, ඉහළගොඩ, මාදෙල පුංචිමහත්මියගේ කඩය බාර්ට්, වයි ජී ජෝහානා හාමි මහත්මිය, අක්මිමන, කන්දෙකොඩිපිල, කේ ජී නොනහාමි මහත්මිය, ගාල්ලේ, එලවළු මාරකවිහි, නො. 234, කී රෝසහාමි, ගාල්ලේ, වැලිවත්තේ, කී මැහිනෝනා, ගාල්ලේ, ලඹුණුවේ, කේ ජී. සැලිනෝනා සහ කේ ජී ලුසිහාමි, ගාල්ලේ, කිතුලම්පිටියේ, ගල් කරියේ වෙලවත්තේ, කේ ජී කල්ලිත්වොහාමි, ගාල්ලේ, වැලි වත්තේ, ජී 'බබ්ලිමි අලුත්දස, ගාල්ලේ, 10/20, අලුත් පාරේ, ජී ඇසිලි මහත්මිය, වරකපිටියේ, දෙනිපිටියෙහි, වෙහික්කාරගෙ වත්තේ, කේ ඇම් ජේන් මහත්මිය, ගාල්ලේ, වැලිවත්තේ, කේ පොඩිහාමිනේ, මරදනේ, මිහිඳුමාවතේ, සාංචිආරච්චිගෙ වත්තේ, කේ ජී රොසිලි මහත්මිය, නොකපේ, බෙල්ලන්තර පාරේ, 19/1, කේ ජී ලියාවි මහත්මිය, අක්මිමන, ගොඩගෙදර වත්තේ, කේ ජී හිත්තිනේනා, අක්මිමන, කුඹුරගෙවත්තේ, කේ සොපිනෝනා, ගාල්ලේ මාළු මාරකවිහි, පී වි ජුන්සිස්, අක්මිමන, වඩුගෙවත්තේ, කේ කේ පිටර්, ගාල්ලේ, නො 53, ලීන් බාන් පීදියේ, ඇම්. ඇස් ඒ කුසාපා

ප්‍රමාණය අ 6, රු 1, ප 314

එකතුව. අ. 6, රු. 1, ප. 314.

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1954 වූ ජුනි මස 14 වැනි දින පෙරවරු 10 වේලාවට ගාල්ලේ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1954 වූ ජුනි මස 7 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි

ඉහත සඳහන් පරිදි ලියවිලි ඉදිරිපත් නොකරන අයගේ අයිතිවාසි කම් ගැන විභාගයේදී සලකා බලනු නොලැබේ

සී විස්වාසම්,  
ගලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා  
වම් 1954 වූ අප්‍රේල් මස 24 වැනි දින  
ගාල්ලේ කවිචේරියේදීය

අංකය : ඇල් පී 2167—ජේ/ඇල් ජී/2984.

1950 වූ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 වූ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් ඒ. පී මහීඤ සිල්වා වන මම මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මූලික සිතියමේ නොම්වරය. ඒ 1,517.

කැබැල්ල : 1.

ඉඩමේ නම. කොම්පසු කෙවත්ත නොහොත් හේන.  
විස්තරය අවුරුදු 50 ක් වූ පොල් ගසක් සහිත ඉඩමකි

අයිතිකම් කියන්නා මාතර කවිචේරියේ පදිංචි සී ඒ. එච් වින් සිල්වා සහ සී ඒ ආරියතිලක

ප්‍රමාණය අ 0, රු 0, ප 235

එකතුව : අ 0, රු. 0, ප. 235.

දැනුණු පළාතේ මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලබඩ පත්තුව සහ කඩවත්ත සතර තුළ තුඩාව නමැති ගමේ ඉහත සඳහන් ඉඩම පිහිටා තිබේ

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954 වූ ජුනි මස 9 වෙනි දින පස්වරු 3ට මාතර කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1954 වූ ජුනි මස 1 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි

ඒ පී මහීඤ සිල්වා,  
මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

වම් 1954 වූ අප්‍රේල් මස 23 වෙනි දින  
මාතර කවිචේරියේදීය

අංකය ඇල් පී 2148—ජේ/ඇල් ජී/2693

1950 වූ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 වූ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් ඒ. පී මහීඤ සිල්වා වන මම මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මූලික ප්ලාන් නො ඒ 1,532

කැබැල්ල : 1.

ඉඩමේ නම දංපිටිටෙත්ත

විස්තරය අවුරුදු 40 ක් පමණක් පොල් ගස් 9 ක්ද, අවුරුදු 4 ක් පමණක් පුවක් ගසක්ද, අවුරුදු 4 ක් පමණක් පැල 14 ක්ද අවුරුදු 40 ක් වූ අම් ගසක් සහ කැටකැල ගස්ද, අවුරුදු 5-15 දක්වා වයසැති පුවක් ගස් 40 ක්ද, අවුරුදු 12 ක් පමණක් වූ දෙබිම ගසක්ද යුත් පොල් වත්තකි

අයිතිකම් කියන්නා රදම්පල, ලෞගමුව බටහිර පදිංචි අමර සිංහ කංකානම්ගේ පුංචිහාමි සහ අලහප්පෙරුමගේ දෙන් අන්දිරිස්.

ප්‍රමාණය අ 0, රු 0, ප 204

එකතුව : අ. 0, රු. 0, ප. 204.

ඉහත සඳහන් ඉඩම දකුණු පළාතේ මහර දිස්ත්‍රික්කයේ වැල්ල බඩ පත්තුව සහ කඩවත් සහර තුළ උරුමයක් බවට නැවත ගමේ පිහිටා තිබේ

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954ක් වූ මැයි මස 31 වෙනි දින පෙරවරු 10 වේලාවට මාතර කළුබිම්බේදී මා සම්මුඛව ප්‍රකාශ

තවද 1951ක් වූ මැයි මස 23 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක් වන්දි මුදල් හා ඒ මුදල් ගණන් බැලූ ගැටත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඒ පී. මහින්ද සිල්වා,  
මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා

වි 1951ක් වූ අප්‍රේල් මස 23 වෙනි දින  
මාතර කළුබිම්බේදී

අංක ඇල්බි 2169—පට/ඇල් 3/2942

1950ක් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950ක් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් ඒ පී. මහින්ද සිල්වා වන මම මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික සිතියම අංකය—ඒ 1537

කැබැල්ල 1

ඉඩමේ නම ගල්ගොඩගේන

විස්තරය අවුරුදු 30ක් පමණ වූ පොල්ගස් 1ක් සහ කොස් ගස් 4ක් සහිත ඉඩමකි

අයිතිකම් කියත්තා පී. ඇම කේ හර්මානිස් ද සිල්වා විද්‍යාමලයන් ගම්මුල්ල නිකානු වැවඉහලගොඩ, කැකනදර

ප්‍රමාණය අ 0 රු 0 ප 181

කැබැල්ල 2

ඉඩමේ නම පහලපිටියන්දෙකිය

විස්තරය කුඹුර

අයිතිකම් කියත්තෝ දෙවුන්දර වෙහෙල්ගොඩ පදිංචි ඉපිවෙරුවෙ රනසිං හේවාගේ ඇඩ්විත්, ඉපිවෙරුවෙ රනසිං හේවාගේ බැනියෙල්, ඉපිවෙරුවෙ රනසිං හේවාගේ මැහිනෝනා ඉපිවෙරුවෙ රනසිං හේවාගේ ඇලිස්, ඉපිවෙරුවෙ රනසිං හේවාගේ සුලියන්වෙල්, ඉපිවෙරුවෙ රනසිං හේවාගේ සර්දියෙල්, ඉපිවෙරුවෙ රනසිං හේවාගේ රෝස, ඉපිවෙරුවෙ රනසිං හේවාගේ එන්දෝරිස් ඉපිවෙරුවෙ රනසිං හේවාගේ අමාරිස් අප්පු සහ මාර්ඩ් හේවාගේ බිඩ්නිස්

ප්‍රමාණය අ 0, රු 0, ප 66

කැබැල්ල 3

ඉඩමේ නම ඉහලපිටියන්දෙකිය

විස්තර කුඹුර

අයිතිකම් කියත්තෝ දෙවුන්දර වෙහෙල්ගොඩ පදිංචි ඉපිවෙරුවෙ රනසිං හේවාගේ අමාරිස් අප්පු, ඩී ඩී උපාරිස්, ඩී ඩී ඩී ඩී ඩී, ඩී ඩී වැර්ලිස්, ඩී ඩී පොඩිනෝනා සහ කේ ඇම් වැලි සහ දෙවුන්දර රජමහ විහාරයේ භාරකාර තැන්පත් දෙවුන්දර සිරිනිවාස සමාජීන් වහන්සේ

ප්‍රමාණය අ 0, රු 0, ප 6.1

කැබැල්ල 4

ඉඩමේ නම බෙලිමුලන

විස්තරය කුඹුර

අයිතිකම් කියත්තා දෙවුන්දර කුඹුල්ගම පදිංචි ජී. ඇර්. එච් පේමදස

ප්‍රමාණය අ 0, රු 0, ප 15

කැබැල්ල 5

ඉඩමේ නම බෙලිමුලන

විස්තරය කුඹුර

අයිතිකම් කියත්තා දෙවුන්දර කුඹුල්ගම පදිංචි ජී. ඇර්. එච් පේමදස

ප්‍රමාණය අ 0, රු 0, ප 02

කැබැල්ල 6

ඉඩමේ නම වම්පරගහගේන

විස්තර අවුරුදු 30ක් පමණ වූ පොල්ගස් තුනක් සහිත ඉඩමකි

අයිතිකම් කියත්තෝ දෙවුන්දරව ව ඉහලගම පදිංචි ඩී. අබේසිංහ, එච් අබේසිංහ සහ පියදස අබේසිංහ

ප්‍රමාණය අ 0, රු 0 ප 09

එකතුව අ. 0, රු 0, ප 33.1

නො ඒ 1,537 දරන මූලික සිතියමේ නොමිමර 1, 5 සහ 6 දරන ඉහත සඳහන් ඉඩම් කැබලි, දකුණු පළාතේ මහර දිස්ත්‍රික්කයේ වැල්ලබඩ පත්තුව සහ කඩවත් සහර තුළ වැවඉහලගොඩ නමැති ගමේ පිහිටා තිබේ

නො ඒ 1,537 දරන මූලික සිතියමේ නොමිමර 2, 3 සහ 4 දරන ඉහත සඳහන් ඉඩම් කැබලි දකුණු පළාතේ මහර දිස්ත්‍රික්කයේ වැල්ලබඩ පත්තුව සහ කඩවත් සහර තුළ වෙහෙල්ගොඩ නමැති ගමේ පිහිටා තිබේ

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954ක් වූ ජූනි මස 7 වෙනි දින පෙරවරු 10ට මාතර කළුබිම්බේදී මා සම්මුඛව ප්‍රකාශ

තවද 1954ක් වූ මැයි මස 30 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක් වන්දි මුදල් හා ඒ මුදල් ගණන් බැලූ ගැටත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඒ පී. මහින්ද සිල්වා,  
මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා

වි 1954ක් වූ අප්‍රේල් මස 23 වෙනි දින  
මාතර කළුබිම්බේදී

1950ක් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950ක් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

හිගුරුවෙල මහලපද ඇප් වි පී ජ්. උන් නො 1 කේ සිට 1,037

ලොට් 48

ඉඩමේ නම දුන්තුවුවාගේ පංචුව

විස්තර කුඹුරු ඉඩම

අයිතිකම් කියත්තා හිගුරුවෙල වන්නිගාමිනේගේ ටිකිරි මැණිකා

ප්‍රමාණය අ 0 රු 0, ප 132

ලොට් 49

ඉඩමේ නම කොනොබාගේ කුඹුර

විස්තර කුඹුරු ඉඩම

අයිතිකම් කියත්තා බිඬිලිච්චි, ඇම් පුංචියල, කො. 2, ඇලකාගම වහාපාරය, ඉපොලෝගම.

ප්‍රමාණය අ 0, රු 0, ප 146

ලොට් . 50.

ඉඩමේ නම කොහොබාගේ කුඹුර  
විස්තරය කුඹුරු ඉඩම  
අයිතිකම්කීයන් නා කිරුලගේ කළුමැණිකා, හිතුරුවාව  
ප්‍රමාණය අ 0 රු 0, ප 18 56

ඉහත සඳහන් ඉඩමවලට වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් වම් 1954ක් වූ මැයි මස 28 වෙනි දින පෙරවරු 10ට ආත් කියාගල සර්කිට් බංගලා සභාගේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද වම් 1954ක් වූ මැයි මස 21 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලි ලකීන් දැනුම්දිය යුතුයි

බී එම් ඩී සොයිසා,  
අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා  
වම් 1954ක් වූ අප්‍රේල් මස 26 වැනි දින  
අනුරාධපුර කම්මේරියේදීය.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

### නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

ඇල් ඩී 49/50

ඇල් ඩබ්ලිව් 3835

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තේරුම් ගතයුතුවූ 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම ජ්‍යෙෂ්ඨ කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච් බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී ඩී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා  
වම් 1954ක් වූ පෙබරවාරි මස 27 වැනි දින  
කොළඹදීය

උප ලේඛනය  
පී පී ඒ 283 ගම—බණ්ඩාරවෙල ටවුම

කැබැල්ල : 1.  
ඉඩමේ නම උල්පොතේකුඹුර (පත්සල පාරේ වරිපනම් හෝ 79 දරණ ඉඩමෙන් කොටසක්)  
විස්තර කුඹුර සහ එලවළු  
අයිතිකම් කීයන් නා බී ඩී රාජපක්‍ෂ මහත්මිය, 53, පත්සල පාර, බණ්ඩාරවෙල  
ප්‍රමාණය අ 0, රු 1, ප. 19 87.

ඇල් ඩී—බී 49/50  
1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි  
බදුල්ල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ අයි මොහිඩින් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —  
සත්ගැත්තාව මනිනලද ඇප්. පී පී ඒ ලැන් නො 1 සිට 529

ලොට් 28.

ඉඩමේ නම උදුකලේ  
විස්තර අවුරුදු එකක වයසැති පොල් පැල 6ක් ඇති හේත  
අයිතිවාසිකම්කීයන් නා. නාගමුවාගේ දෙන් ඩේවිඩ් අප්පුසාම්, සත්ගැත්තාව, මහඉළක්පල්ලම  
ප්‍රමාණය අ 0, රු 2, ප 0 1

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ මැයි මස 28 වෙනි දින පස්වරු 2 30ට කුංචිකුලම, ආදයම් පාලක තුමාගේ සභාගේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1954ක් වූ මැයි මස 21 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලි ලකීන් දැනුම්දිය යුතුයි

බී එම් ඩී. සොයිසා,  
අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා  
වම් 1954ක් වූ අප්‍රේල් මස 26 වැනි දින  
අනුරාධපුර කම්මේරියේදීය

පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි —

- (1) ඊමගි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම අහනකී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) ටයේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම යඳහා මා වෙත අධිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය ;
- (3) ටයේ ගත්ට යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
- (අ) 1954 ජූනි මස 12 වෙනි දින උදේ 10ට බදුලු කම්මේරි යට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිලි ලකීන් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
- (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක් වූ ජූනි මස 5 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවසාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිලි ලකීන් දැනුම්දී සිටිය යුතුයි.

ඒ අයි මොහිඩින්  
බදුල්ල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක් වූ අප්‍රේල් මස 2 වෙනි දින  
බදුල්ලේ කම්මේරියේදීය

උප ලේඛනය  
මූලික ජලානයේ නො ඒ 283 ගම—බණ්ඩාරවෙල ටවුම  
කැබැල්ල : 1.

ඉඩමේ නම උල්පොතේකුඹුර පත්සල පාරේ වරිපනම් හෝ 79 දරණ ඉඩමෙන් කොටසක්  
විස්තර කුඹුර සහ එලවළු  
අයිතිකම් කීයන් නා බී ඩී රාජපක්‍ෂ මහත්මිය, 53, පත්සල පාර, බණ්ඩාරවෙල  
ප්‍රමාණය අ 0 රු 1 ප 19.87.

**அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்**

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்  
5 ம பிரிவினையுடைய பிரகடனம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்  
5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் எனும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் எனும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,  
1954 ம மார்ச் 26 ந ல

கொழும்பு,  
1954 ம மார்ச் 26 ந ல

மாகாண ஏசனுவின் இலக்கம் LL/A/5648  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/598/53

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனுவின் இலக்கம் LP 6564/LPB/88  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LD/598/53

காணியின் விபரம்

காணியின் விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், அறங்காண கோளூன், ஓபத்த கிராமத்தில் கிராமப்பட 681 ல் 5 ம இலக்கக் காணியின் ஒரு பகுதியாகிய கொடும்புற உட்கெல்ல, பின்னருவே பற்றல்கெல்ல முதலிய காணிகளின் 0 192 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதியின் உரிமையாளர் —

காலி டிஸ்திரிக் பெருத்தொட வல்லலாவிடி கோளூனில் ஹெக்ஸல் எனும் பகுதியில் ஹீட்டருவ எனும் கிராமத்தில் (1) 15 ஏக்கர் விசாலமான காணி (2) பலித்தனகேவத்த (3) டலந்தகனவத்த (4) நடுவத்த அல்லது செத்த வறுடிவத்த (5) கிமாறகேவத்த அல்லது சகிலிய கேவத்த எனும் காணிகளினால் 2 ஏக்கர்கள் விசாலமுள்ள துண்டுகள் அல்லகள் —

- (1) எஸ் எம் டிங்கிரி மகாதமாய, கனடகம்,
- (2) எஸ் எம் கிரிமுதியானசே, ஓபத்த,
- (3) ஜி ஆர் விக்கிரம் ஆராச்சி, ஓபத்த,
- (4) எஸ் எம் பந்துலஹாமி, ஓபத்த,
- (5) எஸ். எம் வாசனஹாமி, ஓபத்த,
- (6) எஸ் எம் புகுசி மகாதமாய, ஓபத்த,
- (7) எஸ் எம் ஸ்ரீனி மெனிகேக, ஓபத்த,
- (8) எஸ் எம் ஜயவர்த்தன, ஓபத்த,
- (9) எஸ் எம் பொடிமகாதமாய, ஓபத்த,
- (10) கே எ குமாறிஹாமி, ஓபத்த

- உட்குரு கோனகலையு,  
கீழ்க்குரு லைதேசியவத்த அல்லது பொலவத்த எனும் காணி,  
கொழும்பு கிராம பாகை,  
மேற்கு கடி அல

குறிப்பு இல Q 4571/J/LD/65/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துண்டு காணியின் பெயர்	ஆரம்பப்பட இல	கிராமம்—உருகம்பொல	விசாலம்
1 கனவத்த அல்லது தென்னமர வளவு, 2 மேயப் தே தெபாலின் பெரோலும், கே மெடலும், கற்றுப்பிறறிய, தெபுறமவத்த	இல A 3,634	கிராமம்—உருகம்பொல	விசாலம்
	பட்ட களிமண வீடுகளும் 1 மண கிணறும்	உரித்தாளியின் பெயர்	எ று ப
		நாகொழும்பில் இருக்கும் எம் எம் பொன்னுந்து மேற்பாத்து பேற்றிண றன்னூரிய “கிறனவூ” வேள றறற, கொட்டானுசேன், கே மறியப்பேற்று, தனடுகம், ஜாயெல, கே பி பெற்றேறு, கால எலியா, ஜாயெல	1 1 8

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரால் 1954 ம மார்ச் (ஜூன்) ஆனி மாதம் 1 ந திகதி பிற்பகல் 2 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நட்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நட்ட ஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம மார்ச் (ஜூன்) ஆனி மாதம் 25 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கொழும்புக் கச்சேரி,

எ ஜெயின் வி வி ஜயமான,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

1954 ம மார்ச் (ஏப்பிரல்) தித்திரைமீ 24 ந ல

குறிப்பு இலக்கம் Q 4575/J/H/58/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துண்டு காணியின் பெயர்	ஆரம்பப்பட இல	கிராமம்—தலங்கம் வடக்கு	விசாலம்
1 கொட்ட கிழங்குறு தென்னமரவளவு வத்த	இல A 3,656	கிராமம்—தலங்கம் வடக்கு	விசாலம்
		உரித்தாளியின் பெயர்	எ று ப
		எஸ் எச். மரக்கார பாவா, மரக்கார பாவா லிமிட்டெட், கோட்டை கொழும்பு, டம்ப, மிக்கொடையிலிருக்கும் சமிஎதிரிசுஹு என்பவரால் வாடாப்படுகின்றது	0 3 36 5
2 றறறம்குறுவத்த		எஸ் எச் மரக்கார பாவா, மரக்கார பாவா லிமிட்டெட், கொட்டை, கொழும்பு	2 0 13 3

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரால் 1954 ம மார்ச் (ஜூன்) ஆனி மாதம் 18 ந திகதி காலை 9 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நட்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நட்ட ஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம மார்ச் (ஜூன்) ஆனி மாதம் 4 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கொழும்புக் கச்சேரி,

எ ஜெயின் வி வி ஜயமான,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

1954 ம மார்ச் (ஏப்பிரல்) தித்திரைமீ 24 ந ல

LD 3727

முற்பொல எல எனனும் திட்டமாயி பரிசுக்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிய, அஃதாவது —

குணநெ காணியின் பெயர்	பிரதமப்படத்து இல A 1,492 கிராமம்—உருதெனியமடிக்கே	உரிதநாளியின் பெயர்	விசாலம்
128 கேடவத்த	சேனை (செய்கை மிலை), வாயக்காலின் ஓர் பகுதியும், மாரசனா, உருதெனியவிவிரகுகும் டபிளபு அணைக்கட்டுமுள்ளது	விபரம் உரிதநாளியின் பெயர்	ஏ ரு ப 0 1 9

எடுத்திக்கொள்வதற்கான எதனஞ்செய்யும்படி காணி எடுத்திக்கொள்வதற்குரிய சட்டத்தினது (203 ம அநிசாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரதாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி எனக்கு கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் எனப்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் திணைக்கொண்டு பிரதித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய 1954 ம (நடு) (மே) வைகாசி மாதம் 29 ந திகதியிலன்று முற்பகல் 10 30 மணிக்கு கண்டிக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வடநதைகளுக்காய தாம சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கண்டிக் கச்சேரி, 1954 ம (நடு) (ஏப்ரல்) சித்திரைமீ 24 ந உ. றெயின் றைட, உப அரசாட்சி ஏசனடு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல் இல L 3337

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறாக்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உடபிரிவின பிரகாரம் நான் திணைக்கொண்டு அறிவிக்கின்றேன்.

எடுத்திக்கொள்ளவிரகுகும் காணியின் விபரம் —

குணநெ காணியின் பெயர்	இறுதி கிராமப்பட இல A 2,087 கிராமம்—அலுவிகாரை	உடநதையாரின் பெயர்	விசாலம்
1 முத்தெத்துகென்ன	கோட்டம்	எம் றென்னதிரிக அபபுகாமி, எம் சியசோகாமி, றீரின் அலுவிகாரை, அலுவிகாரைவாசிகள்	ஏ ரு ப 1 0 6 9
2 ஷெ	18 தெனணைக (30வரு) 15 தெனணைககனறுக (2வரு) 14 ரப்பர் மரங்க (20வரு) 12 பஞ்சி மரங்க (20வரு) 10 மினகுக கொடி (12வரு) 15 கொக்கோ மரங்க (15வரு) 15 வாழைக குலைக (2வரு) 25 பாக்கு மரங்க (15வரு) 50 பாக்கு கனறுக (2வரு) கொண்ட தோட்டம்	ஷெ	0 1 14 2
3 ஷெ	12 தெனணைக (30 வரு) 21 தெனணைககனறுக (2வரு) 14 ரப்பர் மரங்க (20வரு) 8 பஞ்சி மரங்க (25வரு) 12 பஞ்சி கனறுக (2வரு) 6 கொக்கோ மரங்க (15 வரு) 2 மினகுக கொடிக (15வரு) 7 பாக்கு மரங்க (15வரு) 50 பாக்கு கனறுக (3வரு) 7 வாழைக குலைக 7 கரோட்ட மரங்க (1வரு) கொண்ட தோட்டம்	அலுவிகாரையிலிருக்கும் டீ எ ம கே சாகுலாஷம்.	0 1 6 9
மொத்தம்			1 2 28 0

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகார ரூபமாக 1954 ம (நடு) ஜூன் (ஆணி) மாதம் 10 ந தேதி காலை 10 30 மணிக்கு மாத்தளைக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படாததுமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம (நடு) ஜூன் (ஆணி) மாதம் 3 ந தேதிக்கு முன்னா எழுத்திற் முப்பிரதிக்களாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா

மாத்தளைக் கச்சேரி, 1954 ம (நடு) ஏப்ரல்மீ 23 ந உ. அ சவுநதநாய்கம், டிஸ்திரிக இணை உதவி அரசாட்சி ஏசனடு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல் LP 6141

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்திக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறாக்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உடபிரிவின பிரகாரம் நான் திணைக்கொண்டு அறிவிக்கின்றேன்

எடுத்திக்கொள்ளவிரகுகும் காணியின் விபரம் லபுதுவ விவசாய காணி

குணநெ காணியின் பெயர்	ஆரம்பப்பட இல A 1,408 கிராமம்—டொடகொட	உரிதநாளியின் பெயர்	விசாலம்
1 வெரலுக்கவத்த, துன மனறுனதீய வத்த அல்லது வதுறகெதற் வத்த	60 வருஷங்கொண்ட பலாவும, தெனணையும், 5 நிரந்தர கட்டுமானங்க, 1 நிரந்தரமற்ற மாட்டு மடுவம், 1 சிமநதி கிணறும், 1 கிணறு இனறும் 2 நிரந்தரமற்ற ஈடுகனறும் கொண்ட ஒரு தோட்டம்	மிஸ எஸ் ஏ குறாப, இலக்கம் 53, லெயினபான வீதி, கோட்டை, காலி, கே ஜீ நோனூறாமி, எச ஜேன, தொடகொட, காலி, டபிளபு கே ஆரேன விகடா த சிலவா, அகமீமன, மிசில அனனி புலறவல குருசிஹ, அகமீமன, டபிளபு தெபேரிஸ், கபுகம் பொல, காலி, டபிளபு விலியம் அபபு, கபுகம்பொல, காலி, மிசில டபிளபு றெஜி, கபுகம்பொல, காலி, டீ ஜோன சினுசோ, நாவின்ன, கிரலம்பிட்டிய, காலி, எம் ஜீ ஹினனிஹாமி, இஹலகொட, அகமீமன, வை ஜீ ஜோஹனூஹாமி, மேற்பாத்தது, மாதொல, புகுசி மஹதமயாவின் கடை, இஹலகொட, அகமீமன, கே ஜீ நோனூறாமி, கண்டகொடியில், அகமீமன, டீ ரேசுஹாமி, இலக்கம் 234, கறிமாககெட, காலி, டீ மெகிளேன, வெலிவத்த, காலி, கே ஜீ சாலி நோனூ, லபுதுவ, காலி, கே ஜீ லிசிறாமி, லபுதுவ, காலி, கே ஜீ கலினுசோஹாமி, கலகெடிய வலவ வத்த, கிரலம்பிட்டிய, காலி, ஜீ டபிளபு புலுண்டா வலிவத்த, காலி, ஜீ எசிலின், புதிய பானை, 10/20, காலி, கே ஜீ ஜேனநோனூ, வெடிகாறகேவத்த, டெனிபிட்டிய, வறகபிட்டிய, டீ பொடிஹாமினே, வெலிவத்த, காலி, கே ஜீ ரெசலின் சானகி ஆராசசி கேவத்த, மிஹினுலாவத்த, மறதான, கே ஜீ லீலாவதி, 19/1, பெலண்டற ரேட், தெகபே, கே ஜீ ஹினனி நோனூ, கொடகெதற் வத்த, அகமீமன, கே சொயிளேன, மொறகேவத்த, அகமீமன, டீ வீ பிறினசல, மீன மாக்கட, காலி, கே கே பீட்டா வடுகே வத்த, அகமீமன, எம் எஸ் ஏ குறாப, 53, லெயினபான தெரு, கோட்டை, காலி	6 1 31 4

மேற்குறித்த காணிக்கு உரிதரப்புகளினர சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1954 ம் ஆண்டு (1954) ஆனி மாதம் 14 ந் திகதி காலை 10 மணிக்கு காலிக் கச்சேரியில் எனமுறைப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காலையில் அவர்களுக்கான உடற்காலியை தளமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (1954) ஆனி மாதம் 7 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

அவரவா உரிமைகளை மாததிரம் எழுதி அனுப்பப்பட்டுள்ள உரிமைகளை எழுத்துமூலம் 1954 ம் ஆண்டு (1954) ஆனி மாதம் 7 ந் திகதிக்கு முன்னர் அனுப்பப்பட்டவர்களை விசாரணைக்கு எடுக்கப்படும்

காலிக் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (1954) ஏப்ரல் 24 ந் உ

சீ விஸ்வாசம்,  
புல்திரிக உதவி அரசாட்சி ஏசண்டு  
இல L B 2148-J/LG/2673

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கிழக்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறாக்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் மாததறைப் பிரிவு கூட்டு உதவி அரசாட்சி ஏசண்டு ஏ டி மஹிந்த சில்வா ஆதீய நான இத்தால் அறிவிக்கின்றன

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

தரணு	காணியின் பெயர்	அரமப்பபட இலக்கம்	விபரம்	உரிமையாளரின் பெயர்	ஏ று ப
1	டம்பிடெலன்	A 1,532	10 வருடஞ் சென்ற 9 தெனனை மரங்களும், 1 வருடஞ்சென்ற 1 பாக்கு மரமும், 1 வருடஞ்சென்ற 11 கன்றுகளும், 40 வருடஞ்சென்ற ஒரு மாமரமும் கெடகல மரங்களும், 5-15 வருடஞ்சென்ற 40 பாக்கு மரங்களும், 12 வருடஞ்சென்ற ஒரு தொடங்கை மரமும் உள்ள தோட்டம்	அமரசிவஹ கங்காணமிகே புத்தி ஹாமி, அல்லப்பெருமகே டொன அருதிரிஸ், ஹனுமது மேற்கு, ராமப்பொல	0 0 20 4

மேற்கூறிய காணி தென் மாகாணத்தில் மாததறைப் பிரிவு வெல்லப்பொடபதது நாலுகிற வெட்டில் ஊறுகமுடி மேற்கில் இருக்கின்றது

மேற்குறித்த காணிக்கு உரிதரப்புகளினர சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1954 ம் ஆண்டு (1954) மே மாதம் 31 ந் திகதி காலை 10 மணிக்கு மாததறைக் கச்சேரியில் எனமுறைப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காலையில் அவர்களுக்கான உடற்காலியை தளமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு மே மாதம் 23 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

மாததறைக் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (1954) ஏப்ரல் 23 ந் உ

ஏ டி மஹிந்த சில்வா,  
புல்திரிக கூட்டு உதவி அரசாட்சி ஏசண்டு  
இல L B 2165-J/LG/2942

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கிழக்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறாக்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் மாததறைப் பிரிவு கூட்டு உதவி அரசாட்சி ஏசண்டு ஏ டி மஹிந்த சில்வா ஆதீய நான இத்தால் அறிவிக்கின்றன

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

தரணு	காணியின் பெயர்	அரமப்பபட இலக்கம்	விபரம்	உரிதராளரின் பெயர்	ஏ று ப
1	கன்கொடஹேன்	A 1,537	30 வருடஞ் சென்ற 4 தெனனை பீ எம் கே ஹரமாளில் டி சில்வா, ஓயவு பெற்ற கிராமத் மரங்களும், 4 பலா மாங்களும் தலைமைக்காரர், வெவ் வெவ் கொட, கென்தூ உள்ள தோட்டம்	எரிவெரிவெ ரணசின தோவாகே எடலின், எரிவெரிவெ ரணசின தோவாகே டனியல், எரிவெரிவெ ரணசின தோவாகே மகிணை, எரிவெரிவெ ரணசின தோவாகே அலிஸ், எரிவெரிவெ ரணசின தோவாகே ஜூலியன்சொ, எரிவெரிவெ ரணசின தோவாகே சாடியல், எரிவெரிவெ ரணசின தோவாகே ரோலா, எரிவெரிவெ ரணசின தோவாகே என்டோரிஸ், எரிவெரிவெ ரணசின தோவாகே அமாரிஸ் அப்பு, மாமப்ப தோவாகே டேய்லிஸ் வெவ் வெவ் கொட தெவுந்தர	0 0 18 1
2	புறளளடியனதெனிய		நெல்வயல்	எரிவெரிவெ ரணசின தோவாகே எடலின், எரிவெரிவெ ரணசின தோவாகே டனியல், எரிவெரிவெ ரணசின தோவாகே மகிணை, எரிவெரிவெ ரணசின தோவாகே அலிஸ், எரிவெரிவெ ரணசின தோவாகே ஜூலியன்சொ, எரிவெரிவெ ரணசின தோவாகே சாடியல், எரிவெரிவெ ரணசின தோவாகே ரோலா, எரிவெரிவெ ரணசின தோவாகே என்டோரிஸ், எரிவெரிவெ ரணசின தோவாகே அமாரிஸ் அப்பு, மாமப்ப தோவாகே டேய்லிஸ் வெவ் வெவ் கொட தெவுந்தர	0 0 6 6
3	இறளளடியனதெனிய		நெல்வயல்	எரிவெரிவெ ரணசின தோவாகே அமாரிஸ் அப்பு, டி டி உபா ரிஸ் டி டி டேவிட், டி டி சாலிஸ், டி டி பொடிணை, டி டி டலி, வெவ் வெவ் கொட தெவுந்தர, தெவுந்தர ஸீரி நிலை தேரோ, தெவுந்தர, ராஜமஹா விஹாராயின் பரிபாலனா, தெவுந்தர	0 0 6 1
4	பெலிமுலன்		நெல்வயல்	ஈ ஆ எச் பேம்தாஸ், குமபல்கம், தெவுந்தர	0 0 1 5
5	ஹே		ஹே		0 0 0 2
6	வம்பரகஹேன்		30 வருடஞ் சென்ற 3 தெனனை மரங் களுள்ள தெனனைத் தோட்டம்	டி அபேசிஹு, எச் அபேசிஹு பியடாச், அபேசிஹு வெவ் இறளள்கம், தெவுந்தர	0 0 0 9
மொத்தம்					0 0 33 4

மேற்கூறிய P P A 1537 ல் உள்ள 1, 5, 6 ம் துணைகள் மாததறைப் பிரிவு வெல்லப்பொடபதது நாலுகிற வெட்டில் வெவ் வெவ் இறளள்கொட என்ற கிராமத்தில் இருக்கின்றன

மேற்கூறிய P P A 1537 ல் உள்ள 2, 3, 4 ம் துணைகள் மாததறைப் பிரிவு வெல்லப்பொடபதது நாலுகிற வெட்டில் வெவ் வெவ் இறளள்கொட என்ற கிராமத்தில் இருக்கின்றன

மேற்குறித்த காணிக்கு உரிதரப்புகளினர சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1954 ம் ஆண்டு (1954) மே மாதம் 7 ந் திகதி காலை 10 மணிக்கு மாததறைக் கச்சேரியில் எனமுறைப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காலையில் அவர்களுக்கான உடற்காலியை தளமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு மே மாதம் 30 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

மாததறைக் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (1954) ஏப்ரல் 23 ந் உ

ஏ டி மஹிந்த சில்வா,  
புல்திரிக கூட்டு உதவி அரசாட்சி ஏசண்டு

இல. LB 2167—J/LG/2934

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் மாதத்தறை பிரிவு கூட்டு உதவி அரசாட்சி ஏசண்டு, ஏ 12 மஹீந்த சிலவா ஆகிய நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துண்டு	காணியின் பெயர்	ஆரம்பப்பட இலக்கம் A 1,517	காணியின் விபரம்	உரிமைகேட்பவா பெயர்.	விசாலம்
1	கொம்பன்னெ வத்த 50 வருடஞ் சென்ற ஒரு தென்னமரமுள்ள தோட வர் ஏ எடவின் சிலவா, வர் ஏ ஆரியதிலக, அல்லது ஹேன டம்			கடேவீதிய, மாதத்தறை	0 0 2'35

மேற்கூறிய காணி தென்மாகாணத்தில் மாதத்தறை பிரிவு வெல்லப்பொட பத்து நால்கிறவெட்டில் தூடாவ என்னும் கிராமத்தில் இருக்கின்றது

மேற்கூறிய காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1954 ம ஆண்டு ஜூன் மாதம் 9 ந தேதி பிற்பகல் 3 மணிகுடி மாதத்தறை கச்சேரியில் எழுப்புக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம ஆண்டு ஜூன் மாதம் 1 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக என்னக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

மாதத்தறை கச்சேரி,  
1954 ம ஆண்டு ஏப்ரல் 23 ந உ

ஏ டி மஹீந்த சிலவா,  
டிஸ்திரிக் கூட்டு உதவி அரசாட்சி ஏசண்டு

குறிப்பு இல LB 1336

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

[பட இல கடைசிக் கிராமம் படம் 1,037 துணைப்படம் இல 1 கிராமம்—கிங்குறுவாக்கொடை

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்
48	நேதலுவாகே பங்குவா	நெல்லவயல்	வனவிகாமிகே ரிக்கிரி மேனிக்கா, கிங்குறுவெவ	0 0 13 2
49	கோம்பகாக் கும்புற	ஷே	W M புஞ்சிரூல், நிம் 2 இலக்க, கொலனி, இப்பொலகம்	0 0 1 46
50	ஷே	ஷே	கிராலகே கருமேனிக்கா, கிங்குறுவெவ	0 0 18 58

மேற்கூறிய காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1954 ம ஆண்டு ஜூன் மாதம் 28 ந தேதி காலை 10 மணிகுடி ஆண்டியாகலை வாடிவெட்டில் எழுப்புக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம ஆண்டு ஜூன் மாதம் 21 ந தேதி முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக என்னக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

அனுராதபுரக் கச்சேரி,  
1954 ம ஆண்டு ஏப்ரல் 26 ந உ

பி எச் டி சொயிசா,  
வட மத்திய மாகாண உதவி அரசாட்சி ஏசண்டு

குறிப்பு இல LB 1216

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துண்டு	காணியின் பெயர்	பட இல	கடைசிக் கிராமம் படம் 529.	துணைப்படம் 1	கிராமம்—சங்கத்தவா	விசாலம்
28	லண்டுகலை	1	வயதுடைய 6 தென்ன மரங் நாசமுலாகே டொன டேவிட அபுகாமி, சங்கத்தவா, மகா இலுப்			0 2 0 1

மேற்கூறிய காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1954 ம ஆண்டு ஜூன் மாதம் 28 ந தேதி பி ப 2 30 மணிகுடி குஞ்சிக் குளம் காரியா கிராமியின் கந்தோரில் எழுப்புக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம ஆண்டு ஜூன் மாதம் 21 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக என்னக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

அனுராதபுரக் கச்சேரி,  
1954 ம ஆண்டு ஏப்ரல் 26 ந உ

பி எச் டி சொயிசா,  
வட மத்திய மாகாண உதவி அரசாட்சி ஏசண்டு

## காணி மீட்டற் சட்டம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டரும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்தறக் கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிப்பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத்திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுத்த தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்று அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1954 ம ஆண்டு (பெப்பிரவரி) மார்ச் 27 ந உ

பி பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

அட்டவணை

பிரிவினப்படி பிளான இலக்கம் A 283 கிராமம்—பண்டாரவளை நகரம்

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவா பெயர்	விசாலம்
1	உலப்பொத்தக்கும்புற, அசெலமன்ற இலக்கம் நெல்லவயலும், மரக்கறிச் செய்கையும்	மிசில டி சி ராஜபக்ச, இலக்கம் 0 1 19 87	53, பாணசாலப் பாதை, பண்டாரவளை	



1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கருணா இடவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுகளை கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரிதனுட்கடும் ஓவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர மூலமாக வதுவாக கச்சேரியில் 1951 ம ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 12 ந திகதி காலை 10 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்த தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம (ஜூன்) ஆனி மாதம் 5 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

எ ஐ முககதீன், பதுனை டிஸ்திரிக்டு உதவி எஜனா ஆகிய நாளை மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்

பதுனைக் கச்சேரி,

1954 ம (ஜூன்) (ஏப்ரல்) சிந்திரைமீ 2 ந உ

எ ஐ முககதீன்,  
டிஸ்திரிக்டு உதவி அதிபா

அட்டவணை

பிரிவினா இலக்கம் A 285 கிராமம்—பண்டாரவளை

குண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவர பெயர்	விசாலம் எ ழு ப
1	உல்பொத்தகமபுறயின் அசெலமனா	இல நெலவயலும், மரக்கறிச செய்கையும்	மிசில டி சி ராஜபக்ச, இல 53, 0 1 19-87	
	79 ன ஒரு பகுதி, பானசால் பாதை		பானசால் ரோட்டு, பண்டாரவளை	